

பருஷியா (Parousia)

நமது கர்த்தரின் இரண்டாம் வருகையைப்பற்றிய சம்பவங்களை வேதாகமத்தில் கூறும்பொழுது குறிப்பாக நான்கு கிரேக்க வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன (1)பருஷியா (Parousia) (2) எப்பிபெனியா (Epiphaneia) (3) அப்போகலப்ஸிஸ் (Apokalupsis) (4) பெஸிலியா (Basileia). இதில் எப்பிபெனியாவும் அப்போ கலப்ஸிஸும் ஒரே பொருளையுடையனவாக இருப்பதால் இந்த நான்கு கிரேக்க வார்த்தைகளும் மூன்று கருத்துக்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று கருத்துக்களில் பருஷியா என்ற கருத்தில் அடங்கிய சத்தியத்தை நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி நாம் இங்கு ஆராய்வோம்.

இந்த பருஷியா என்ற வார்த்தைக்கு ஆங்கில அகராதியின்படி சரியான அர்த்தம் வந்திருத்தல், ஆஜராகியிருத்தல் (Presence, being along side) கூடவேயிருத்தல் என்பதாகும். இந்த பருஷியா (Parousia) என்ற வார்த்தை கிரேக்க புதிய ஏற்பாட்டில் 24 இடங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. மத் 24:3,27,37,39, 1 கொரி 15:23; 16:17; 2 கொரி 7:6,7; 10:10; பிலி 1:26;2:12; 1 தெச 2:19; 3:13; 4:15; 5:23; 2 தெச 2:1,8,9; 5:7,8; 2 பேது 1:16; 3:4,12; 1 யோவா 2:28.

பொதுவாக நமது பழக்கத்திலிருக்கும் ஜேம்ஸ் அரசரின் மொழிபெயர்ப்பு (King James Version - KJV) என்ற ஆங்கில வேதாகமத்தில் பருஷியா என்ற கிரேக்க வார்த்தையை இரண்டு இடங்களில் மாத்திரம் (2 கொரி 10:10; பிலி 2:12) Presence (ப்ரசன்ஸ் வந்திருத்தல், ஆஜராயிருத்தல், கூடவேயிருத்தல்) என்றும் ஏனைய 22 இடங்களில் Coming (கம்மிங் வருகை) என்றும் பொருள்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய இரண்டு இடங்களிலும் (2 கொரி 10:10; பிலி 2:12) தமிழ் வேதாகமத்தில் வந்திருத்தல் (Presence) என்ற பொருளுக்கு நெருக்கமான கருத்தில் சமீபித்திருத்தல் (2 கொரி 10:10) என்றும், தோற்றம் (பிலி 2:12) என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஏனைய 22 இடங்களிலும் KJV ஆங்கில மொழிபெயர்ப்பைப் போலவே தமிழிலும் வருகை (Coming) என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 22 இடங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் வருகை என்ற மொழிபெயர்ப்பு பருஷியா என்ற கிரேக்க வார்த்தையின் சரியான அர்த்தம்தானா என்று கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.

யங் (Young) என்பவர் தொகுத்தளித்த வேதாகம சொல்லகராதியில் (Young's Analytical Concordance) Coming (கம்மிங் - வருகை) என்ற சொல்லுக்கு ஏழு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏழாவது அர்த்தமாக Being Along side (கூடவேயிருத்தல்) Presence (வந்திருத்தல்) என்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏழாவது பொருளுக்குரிய கிரேக்க வார்த்தை பரூஷியா (parousia) என்றும் இந்த அகராதி தெரிவிக்கிறது. பரூஷியா என்ற வார்த்தை மூல கிரேக்க புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டு ஆங்கிலத்தில் Presence (வந்திருத்தல்) என்று மொழி பெயர்க்கப்படாமல், Coming (வருகை) என்று மொழியாக்கம் பண்ணப்பட்டிருக்கும் 22 இடங்களையும் அதன் சரியான அர்த்ததையும் யங் சொல்லகராதி கொடுத்திருக்கிறதை கீழே காணவும். இந்த 22 இடங்களும் நமதாண்டவர் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை யொட்டிய சம்பவத்தோடு இணைந்ததாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

யங் (Young) அவரது ஆங்கில வேதாகம சொல் அகராதியை KJV மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரித்திருந்த போதிலும் கம்மிங் - Coming (வருகை) என்று KJVயில் தவறாக மொழிபெயர்த்திருந்த கருத்து பிசகை நீக்கி

COMING --	
1. To meet, <i>κτῶ παρὰ</i> .	
1 Sa. 16	4 elders of the town trembled at his coming
7. A being alongside, <i>presence, παρουσία parousia.</i>	
Mat. 24	3 what shall be the sign of thy coming?
24: 27, 29	29 so shall also the coming of the Son
1 Co. 15	23 they that are Christ's at his coming
26: 17	17 I am glad of the coming of Stephanas
2 Co. 7	6 comforted us by the coming of Titus
7	7 met by his coming only, but by the conso.
Phil. 4	6 for me by my coming to you again
1 Th. 3	13 (Are) not even ye... at his coming?
3	13 at the coming of our Lord Jesus Christ
4	15 (and) remain unto the coming of the Lord
5	13 wait the coming of our Lord Jesus Christ
2 Th. 2	1 by the coming of our Lord Jesus Christ
2	8 destroy with the brightness of his coming
2	9 whose coming is after the working of Sa
Jas. 5	7 Be patient... unto the coming of the Lord
5	8 for the coming of the Lord draweth nigh
2 Pa. 1	16 power and coming of our Lord Jesus Ch
3	4 Where is the promise of his coming? for
3	12 hastening unto the coming of the day of G
1 Jo. 2	18 not be ashamed before him at his coming

Young

ப்ரசன்ஸ் Presence (வந்திருத்தல்) என்ற பொருளை எடுத்துக் கூறியிருப்பது கவனிக்கக் கூடியதாகும். தேவதாசர்கள் வேத மாணாக்கருக்காக மூலமொழியை நெருங்கி, கருத்து பிசகை குறைத்து மொழியாக்கம் செய்த விசேஷமான ஆங்கில வேதாகமங்கள் இப்பொழுது இருக்கின்றன. இவைகளில் இந்த 22 இடங்களில் Presence (வந்திருத்தல்) என்றே மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. தவறான கருத்தைக் கொடுக்கும் (Coming) வருகை

24 And <Jesus coming forth> [from the temple] was taking his departure, when his disciples came forward to point out to him the buildings of the temple. ² But [he] answering, said unto them—
 Are ye not beholding all these things?
 [Verily] I say unto you—
 . [In no wise] shall there be left here [stone upon stone],
 Which shall not be thrown down.
³ And <as he was sitting upon the Mount of Olives> the disciples came unto him, privately, saying—
 Tell us, when these things shall be,—
 And what the sign of thy presence and the conclusion of the ages.

ERV

Mk. 7. 4
Lk. 11. 41;
comp.
Acts 23. 3
I.k. 11.
47 f.
Acts 7.
51 f.; ver.
31. 37
ch. 3. 7
see ch. 5. 22
ver. 31-36;
comp.
I.k. 11.
49-51
2 Chr. 36
15. 16
See ch. 10.
17
ch. 10. 23
Gen. 4.
8 ff. Heb.
19
Jer. 29. 3
ver. 24;
1 Jn. 2. 18.
comp.
ver. 11;
Acts 5. 36
1 Jn. 4. 3
comp.
Chr. 15.
Is. 19. 2
comp.
etc 11.

24 And Je'sus went out from the temple, and was going on his way; and his disciples came to him to show him the buildings of the temple. 2 But he answered and said unto them, See ye not all these things? verily I say unto you, There shall not be left here one stone upon another, that shall not be thrown down.

3 And as he sat on the mount of Olives, the disciples came unto him privately, saying, Tell us, when shall these things be? and what shall be the sign of thy coming, and of the end of the world? 4 And Je'sus answered and said unto them, Take heed that no man lead you astray. 5 For many

23 1 ch. 10. 17; Jn. 16. 2 m ch. 10. 22; comp. Jn. 15. 18 ff. u See ch. 11. 6 v ver. 24. See ch. 7. 13 p ch. 10. 22 q Comp. ch. 4. 23 r Rom. 10. 18 Col. 1. 6. 23 s I.k. 2. 1. 4. 5. Acts 11. 26. 17. 6. 31; 19. 27; Rom. 10. 18; Heb. 1. 6; 2. 5; Rev. 3. 10; 16. 17 1 Macc. 1. 54, 6. 7

Some ancient authorities omit *desolate*.
5 Or, *presence*.
6 Or, *the consummation of the age*.
7 See ch. 10. 4. 8 Or, *these good tidings*.
9 Or, *inhabited earth*.
10 Dan. ix. 27; xi. 31; xii. 11.

ASV

என்ற பதத்தை உபயோகிக்கவில்லை. யங் (Young) சொல்லர்த்த மொழிபெயர்ப்பான வேதாகமத்திலும் அவரது சொல்லகராதியில் கூறியபடியே Presence (வந்திருத்தல்) என்ற வார்த்தையையே இந்த 22 இடங்களிலும் உபயோகித்துள்ளார்.

எம்பலைஸ்ட் ரோதர்ஹம் (Emphasised Rotherham Version ERV) மொழிபெயர்ப்பில் இந்த 22 இடங்களிலும் . Presence (ப்ரஸன்ஸ் வந்திருத்தல்) என்றே பொருள்படுத்தப் பட்டிருக்கிறது. உதாரணமாக மத் 24:3 பகுதியை ERV யிலிருந்து இங்கு மேலே கொடுத்திருக்கிறோம். அமெரிக்கன் ஸ்டான்டர்ட் (American Standard Version) Coming (கம்மிங் வருகை) என்றே மொழிபெயர்த்திருப்பினும் அதன் அடிக்குறிப்பில் (Foot Note) Presence (ப்ரஸன்ஸ் வந்திருத்தல்) என்று கொடுக்கப்பட்டிருக்கிறதை மேற்கண்ட (மத் 24:3) பகுதி தெளிவாக்குகிறது.

Diaglott என்ற கிரேக்க ஆங்கிலேயே சொல்லர்த்த மொழி பெயர்ப்பிலும் Parousia (பருஷியா) என்ற வார்த்தைக்கு Presence (ப்ரஸன்ஸ் வந்திருத்தல்) என்று கொடுக்கப் பட்டிருக்கிறதை கீழே காணவும்

ΚΕΦ. κδ'. 24.

Ἐκείνη ἡμέρᾳ ἐξελθὼν ὁ Ἰησοῦς ἐπορεύετο ἀπὸ τοῦ ἱεροῦ· καὶ προσῆλθον οἱ μαθηταὶ αὐτοῦ ἐκείνη ἡμέρᾳ αὐτῷ τὰς οἰκοδομὰς τοῦ ἱεροῦ. καὶ εἰπὼν αὐτοῖς· Ὁὐ βλέπετε πάντα ταῦτα; ἐγὼ εἶμι λέγω ὑμῖν, οὐ μὴ ἀφεῖθαι ἕως ἥτις λίθος ἐπὶ λίθον ἕως οὐ καταλυθῆσεται.

Καθήμενος δὲ αὐτοῦ ἐπὶ τοῦ ὄρους τῶν ἐλαιῶν, προσῆλθον αὐτῷ οἱ μαθηταὶ καὶ ἰδίᾳ λέγοντες· Εἰπέ ἡμῖν, πότε ταῦτα ἔσονται; καὶ τί τὸ σημεῖον τῆς ἡμετέρας παρουσίας καὶ τῆς συντελείας τοῦ αἰῶνος;

CHAPTER XXI

1 AND JESUS came out was going the TEMPLE; and his disciples came to show the BUILDINGS of TEMPLE.

2 And he answered to them, "Do not see all these things; I assure you, there shall not be left here a stone upon a stone; all will be overthrown."

3 And as he was on the MOUNT of the DISCIPLES came him privately. and said to them, "Tell us, when shall these things be? What will be the sign of thy presence, and the end of the age?"

4 And Jesus re-
Diaglott

இதைப் போல் இன்னும் அநேக எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து பருஷியா என்ற மூல கிரேக்க வார்த்தைக்கு வந்திருத்தல். ஆஜராகியிருத்தல் என்ற கருத்தே அசல் வேத எழுத்தின்படி சரியான பொருள் என்று அறிகிறோம். இதிலிருந்து KJV மொழிபெயர்ப்பு வேதாகமத்தில், மூல கிரேக்க புதிய ஏற்பாட்டிலுள்ள பருஷியா (Parousia) என்ற வார்த்தைக்குரிய பொருளை 2 இடங்களைத் தவிர பிற 22 இடங்களிலும் தவறாக மொழிபெயர்த்திருக்கிறது என்று அறிகிறோம். மேலும் இந்த 22 இடங்களிலும் வந்திருத்தல், ஆஜராகியிருத்தல், கூடவேயிருத்தல், என்ற பொருளையே அர்த்தப் படுத்தியிருக்க வேண்டுமென்றும் அறிகிறோம்.

KJV மொழிபெயர்ப்பில் இந்த 22 இடங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும் 'Coming' (கம்மிங் - வருகை) என்ற சொல் வருதல் அதாவது வந்து கொண்டிருக்கும் செயலை (வழியில் வருகிற நிலையை) குறிக்கிறதாயிருக்கிறது.

மொழிபெயர்ப்பிலுள்ள இந்த கருத்து பிசகினால்தான் சபை மார்க்கத்தார் (Churchianity), இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை வருகிற செயலைக்காணும் நம்பிக்கையைப் போதித்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் இவ்விதமாக அவர் வருகிற செயல் 24 மணி நேரம் கொண்ட ஒரேநாளில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இது தவறு. ஏனெனில் வரும் செயலைக் குறிக்காது, வந்து தங்கியிருக்கும். ஆஜராகியிருக்கும் நிலையையே பருஷியா என்ற கிரேக்க வார்த்தை கூறுகிறது. இந்த வந்திருத்தல் என்ற பொருளில் அடங்கியிருக்கும் அவரது இரண்டாம் வருகைக்குரிய சத்தியத்தையும். அதன் உள்ளொளியையும் இப்பொழுது கவனிப்போம்.

பருஷியாவும் அறுப்பும்

மத் 24:3 - பின்பு அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில் சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும் (வந்திருத்தலுக்கும்), உலகத்தின் முடிவுக்கும் அடையாளமென்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்: மத் 13:39 இல் "அறுப்பு உலகத்தின் முடிவு" என்று கூறியிருக்கிறது. . மத் 13:39 இதன்படி, மத் 24:3 இன் பின்பகுதியை உம்முடைய வந்திருத்தலுக்கும், (யுகத்தின் முடிவான) அறுப்புக்கும் அடையாளம் என்ன? என்று பொருள்படுத்திப் படித்தல் தெளிவைக் கொடுக்கும். ஆதலால் பருஷியா என்ற வந்திருத்தலுக்கும் யுகத்தின் முடிவில் நடைபெறும் அறுப்புக்கும் சம்பந்தமிருக்கிறது என்று அறிகிறோம்.

2 தெச 2:1 அன்றியும் சகோதரரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கும் (வந்திருத்தலுக்கும்) நாம் அவரிடம் சேர்க்கப்படுவதையும் குறித்து நாங்கள் உங்களை வேண்டிக் கொள்ளுகிறது என்னவென்றால்..'' இதிலிருந்தும் பரிசுத்தவான்களை அவரது இரண்டாம் முறை வந்திருத்தலில் (பருஷியாவில்) கூட்டிச்சேர்க்கிறார் என்று அறிகிறோம். ஆவியின் மூலம் மணவாட்டி சபையோடு ஐக்கியமாகி குறித்த வேளையில் அவர்களைத் தம்மிடமாக சேர்த்துக் கொள்ளுகிறார். இந்த வசனமும் அவரது வந்திருத்தலையும் (பருஷியாவையும்) யுகமுடிவிலுள்ள அறுவடையையும் இணைத்துக் கூறுகிறது. சங் 50:5; மல் 3:17; மத் 13:30, 39; வெளி 14:14,16).1தெச 2:15 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமாய் இருப்பவர் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது (வந்திருக்கும்போது பருஷியா) அவருடைய சந்நிதானத்தில் நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்? இங்கேயும் அவருடைய பரிசுத்தவான்கள் கூட்டப்பட்டு களஞ்சியத்தில் சேர்க்கப்பட்ட நிலையிலுள்ள அறுவடையை அவர் வந்திருத்தலில் (பருஷியாவில்) செய்து முடித்திருக்கிறதை வாசிக்கிறோம்.

முதலாவதாக மேற்கண்ட உதாரணங்களிலிருந்து அவர் வந்திருத்தல் (பருஷியா) அறுவடை செய்வதற்கே என்று நாம் அறிகிறோம். அவரது முதலாம் வருகையிலும் அறுவடை செய்கிற வராகவே யோவான்ஸ்நானகனால் அறிமுகம் செய்யப்பட்டார். (மத் 3:12) யூத யுகத்து முடிவில் அந்த யுகத்து கோதுமை மணிகளை சேர்க்கிறவராக வந்திருந்தார். சுவிசேஷயுக முடிவில் இந்த யுகத்து கோதுமை மணிகளை சேர்த்தல் அதாவது அறுவடை செய்தல் வந்திருத்தலின் (பருஷியாவின்) நோக்கங்களின் முக்கியமான தொன்றாகும்.

பருஷியாவும் இரகசியமாக வந்திருத்தலும்

மத் 24:3 இல் இயேசுவின் சீஷர்கள் அவர் வந்திருத்தலுக்கும் (பருஷியாவுக்கும்) உலகத்தின் முடிவுக்கும் (அறுப்புக்கும்) அடையாளமென்ன என்று அடையாளம் கேட்டதிலிருந்து நாம் அறிவது என்ன? இயேசுகிறிஸ்து காணப்படுகிறவராக வந்திருந்தாரேயானால் இதற்கு அடையாளம் அவசியமில்லை யல்லவா! நேராக பார்க்கக்கூடியவராக வெளியரங்கமாக வந்திருப்பாரேயாகில் நிச்சயமாக உலக மக்கள் சரீரக் கண்களால் காணக்கூடுமே! இவ்விதமாய் வெளியரங்கமாய் வந்திருத்தலை அறிய அடையாளம் அவசியமில்லையல்லவா! சீஷர்கள் அடையாளம் கேட்டதிலிருந்து அவர் வந்திருத்தல் மாம்சக்கண்களுக்குப் புலப்படாது என்றும் யுக்திக் கண்களுக்கு மட்டுமே, நிறைவேறும் அடையாளங்கள் மூலம் தெரியக்கூடுமென்றும் அறிகிறோம். அதனால் பருஷியா என்ற வந்திருத்தல் உலகத்துக்கு அறியப்படாது இரகசியமாக இருப்பதை அறிகிறோம். மத் 24:27, 28, 30, 31; லூக் 17:34-37. இனி உலகம் ஒருபோதும் அவரைக் காணாதே. யோவா.14:29.

நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரன் வந்திருக்கும்போதும் நடக்கும். மத் 24:37,39, ஜலப்பிரளயத்துக்கு முன் மக்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் வந்தார்கள். இது அவர்கள் தங்களது அன்றாட அலுவல்களில் மூழ்கியிருந்ததைக் குறிக்கிறது. அவர்களது உலகதனத்தால் ஜலப்பிரளயம் வந்து வாரிக்கொண்டு போகும் வரை தங்களுக்கு நேரிடப்போகும் பெரும் ஆபத்தைக் குறித்து அறியாதிருந்தார்கள். நோவாவை விசுவாசியாமலும், அவனை தேவமனிதன் என்றும் மக்கள் அறியாதிருந்தனர். மேலும் பேழையின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பைக் குறித்தும் அறியாதிருந்தார்கள். இவ்விதமாய், வந்திருக்கும் இயேசு கிறிஸ்துவையும், வரப்போகிற மகா உபத்திரவத்தையும், கிறிஸ்துவின் மூலம் வரும் இரட்சிப்பையும் அறியாதபடி கன நித்திரையாய் உலகத் தனத்தில் மூழ்கியிருக்கும் நிலையை இந்த திருஷ்டாந்தம் எடுத்துக் காட்டுகிறது. இந்த திருஷ்டாந்தத்தில் அடங்கியிருக்கும்

அடையாளத்தின் மூலம் இயேசுகிறிஸ்துவின் வந்திருத்தல் (Parousia) உலகம் அறியாதிருக்கும்படி இரகசியமாகவே இருப்பதை அறிகிறோம். (தேவ ஏற்பாடு 25-ம் பக்கம் பார்க்கவும்).

புலமை வாய்ந்த மிகவும் முதிர்ந்த வேதசாஸ்திரிகள் இயேசு கிறிஸ்து இரண்டாம் வருகையில் உலகத்தில் வந்திருத்தல் இரகசியமாயிருக்கும் என்றும், உலகம், ஆரம்பகாலத்தில் அவரை அறியாதிருக்கும் என்றும், மணவாட்டி சபையே வேதவசனங்களின் மூலமும் நிறைவேறி வரும் கால அடையாளங்களின் மூலமும் அறியக்கூடும் என்றும் ஒத்துக் கொள்ளுகிறார்கள்.

பருஷியா முதல் கால நிலை

நாம் பருஷியா ஒரு அறுவடையின் காலம் என்று படித்தோம். யூதயுக முடிவில் வந்த அவரது முதல் வருகையிலும் முதலில் அவர் செய்த வேலை அறுவடை என்றும் படித்தோம். அதைப்போலவே இரண்டாவது வருகையிலும் வந்திருத்தல் (பருஷியா) என்ற காலக்கட்டத்தில் அறுப்பு வேலையே முதல் நிறைவேறும் வேலையாக இருத்தல் வேண்டும். ஆதலால் பருஷியா என்ற காலமே அவரது இரண்டாம் வருகையின் முதல்காலகட்ட நிலையாகும் என்று அறிகிறோம்.

மத் 24:37-39 நோவாவின் நாட்களில் நடந்தது போல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களைக் கக் கூறியிருப்பதால் மனுஷகுமாரன் வந்திருக்கும் போதுள்ள காலமும் ஒன்றுக்கு மேற்பட்ட காலப்பகுதிகளைக் கொண்டது என்று அறியலாம்.-நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை, என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் நோவா பேழைக்குள் சென்றிருந்த காலத்தை (ஜலப்பிரளயத்தின் காலத்தை) ஒரு நாளாக கணித்திருப்பதை அறிகிறோம். அப்படி யென்றால் அதற்கு முந்திய காலப்பகுதியை அதாவது நோவா பேழைக்கு வெளியேயிருந்தபோது மக்கள் அறியாமையிலிருந்த காலப்பகுதியை முந்திய ஒரு நாளாக எடுத்துக்கொள்ளலாம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் முறை வந்திருத்தலில் நிகழும் மகா உபத்திரவத்தின் காலத்தை நோவா பேழைக்குள்ளிருந்த ஜலப் பிரளயக் காலத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் ஜலப்பிரளயம் வருவதற்கு முன் நோவா அவர்கள் மத்தியில் அறியப்படாதிருந்த காலத்தை, மகா உபத்திரவத்திற்கு முன் இயேசு இரகசியமாய் வந்திருக்கும் காலத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இயேசு இரகசியமாய் வந்திருக்கும் பருஷியா என்ற நிலை ஒரு காலக்கட்டமாகவும், அதுவும் முதல்கால கட்டமாகவும் (முதல் நாளாகவும்) அவரது இரண்டாம் வருகையில் அமைந்திருப்பதை அறிகிறோம். அதாவது பருஷியா என்ற வந்திருத்தல், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முதல் காலப்பகுதியைக் குறிக்கிறது.

லோத்தின் நாட்களிலிருந்துபோல்", என்று மனுஷகுமாரனுடைய நாட்களுக்கு ஒப்பிட்டு லூக் 17:28-இல் கூறியிருக்கிறது. இங்கேயும் நாட்கள் என்று ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களாக (காலங்களாக) கூறியிருக்கிறதை கவனிக்கவும். லூக் 17:29 இல் லோத் சோதோமைவிட்டு வெளியே சென்ற அதே நாளில் அக்கினியும், கந்தகமும் வானத்திலிருந்து விழுந்து சோதோமை அழித்ததாக வாசிக்கிறோம். இங்கேயும் பேரழிவு நிறைவேறிய காலத்தை நாள் என்று ஒருமையில் கூறியிருப்பதால் அதன் முந்திய பகுதியை முந்திய ஒரு நாள் என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது லோத் ஒரு தேவனுடைய மனுஷனாக இருந்ததையும் சோதாம் மக்கள் அறியக்கூடாதபடி பாவக் குருட்டாட்டத்தில் இருந்தனர். அதைப்போலவே இயேசு கிறிஸ்து வும் வந்திருக்கும் அவரது முதல் வருகையின் முதல் நாள் பகுதியில் உலகத்திற்கு அறியப்படாதிருப்பதை இது விளக்குகிறது. இதிலிருந்தும் அவர் இரகசியமாக வந்திருக்கும் பருஷியா என்ற நிலை அவரது இரண்டாம் வருகையின் முதல் காலப்பகுதியைச் சேர்ந்தது என்று அறிகிறோம்.

லூக் 17:22 இல் இயேசுகிறிஸ்து சீஷர்களை நோக்கி, மனுஷகுமாரனுடைய நாட்களில் ஒன்றைக்காண வாஞ்சையா யிருப்பீர்கள் என்று கூறுகிறதை வாசிக்கிறோம். இங்கேயும் ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களை (காலப்பகுதிகளை) உடையதாக அவரது இரண்டாம் வருகை அமைந்திருக்கும் என்பது தெளிவாகிறது. மனுஷகுமாரனுடைய நாட்களில் ஒன்று வாஞ்சிக்கப்படத் தக்கதாக இருக்குமேயாயின், அது நிச்சயமாக மகா உபத்திரவத்தின் நாளாக இருக்க முடியாது. ஏனெனில் அந்த நாள் ஜலப்பிரளயத் தினால் உண்டான அழிவைப்போலவும் சோதோமின் அழிவைப் போலவும் இருப்பதால் இதைக்காண சீஷர்கள் வாஞ்சையா யிருந்திருப்பார்களோ? அவர்கள் காண வாஞ்சிக்கும் நாள் மகா உபத்திரவத்திற்கு முந்திய நாளான மனுஷகுமாரனுடைய முதல் நாளைக்குறித்து கூறியிருக்க வேண்டும். ஏனெனில் இயேசு கிறிஸ்து இரகசியமாக வந்திருத்தலில் தம்முடையவர்களை சேர்த்து மகிமையில் நிறுத்துகிறார் என்று படித்தோமல்லவா, அந்த முதல் நாளில் தானே அந்த மேன்மையான மகிமையை அவர்கள் பெறுகிறார்கள். அந்த முதல் நாளிலே அவர்கள் கண்ணீர்கள் யாவும் துடைக்கப்பட்டு கிறிஸ்துவோடு ஐக்கியமாகி (தலை + சரீரம்) மணவாட்டியாக நித்திய ஆனந்த பாக்கியத்தை அடைகிறார்கள். ஆதலால் சீஷர்கள், நிச்சயமாக மனுஷகுமாரனுடைய முதல் நாளாகிய வந்திருத்தல் என்ற பருஷியா காலப்பகுதியைக் காண வாஞ்சையாயிருக்க வேண்டும்.

நீங்கள் அறியாதிருக்கிறவர் உங்கள் நடுவில் இருக்கிறார்.

யோவான் 1:26

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இணையான அம்சங்கள் பல இருக்கின்றன. அவர் முதல் வருகையில் மேசியாவாக வந்திருந்த போது பிறர் அதிர்ச்சியடையும்படி சடுதியாகவோ திடீரென்றோ எக்காளத்தொனியோடேயோ தோன்றாமல் படிப்படியாக தன்னை இஸ்ரவேலருக்கு வெளியரங்கமாக்கினார். அவர் பிறந்த தேதிக்கு நேரத்திற்கு, முக்கியத்துவம் இல்லாது. அவர் வந்திருந்த காலத்திற்கும், அதன் நோக்கத்திற்கும், அவரால் செய்யப்பட்ட வேலைகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதை நாம் உணருகிறோம். இவைகளின் மூலம் இவரே வரவிருந்த மேசியா என மனக்கண்களுக்கு மட்டுமே வெளிப்பட்டார்.

உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது (லூக் 2:32) என்ற சிமியோன் மனக்கண்களால் மேசியாவைக் கண்டு பரவசமடைந்தான். வருகிறவர் இவர்தானா என்று கேட்க, யோவான் தனது சீடர்களை இயேசுவிடம் அனுப்பியபோது, இயேசு, தன்னில் நிறைவேறும் வேலையை அடையாளமாகக் கூறி (லூக் 7:18-23) யோவான், மேசியாவை அறிவுக்கண்ணால் கண்டு கொள்ளும்படி உதவி செய்கிறதைப் பார்க்கிறோம். அவரைப் பற்றிய தீர்க்க தரிசனங்களும் படிப்படியாக அவரில் நிறைவேறி அவரே மேசியா என்று உற்று நோக்குகிறவர்களுக்கு மட்டுமே தெரியும்படி செய்தன. உன்னை சந்திக்கும் நேரத்தை அறியாமல் போனாய்-(லூக் 19:42,43) என்றும் "நீங்கள் அறியாதிருக்கிறவர் உங்கள் நடுவில் இருக்கிறார் (யோவா 1:26) என்றும் கூறுகிற வசனங்கள், இஸ்ரவேல் தேசம், முதல் வருகையில் வந்திருந்த மேசியாவை அறிவுக்கண்களால் காணக்கூடாத நிலையிலிருந்ததை சுட்டிக் காட்டுகிறது. இதற்குக் காரணம், இஸ்ரவேலர்கள் தாங்கள் இழந்த தங்களுடைய நாட்டை திரும்ப பெற்றுக் கொள்ளாதலிலே வாஞ்சையாய் இருந்தமையால் தங்களுடைய மேசியாவை உலக ரீதியில் இராஜாவாக எதிர்பார்த்து ஏமாந்தனர். ஆவிக்குரிய அறிவுக் கண்கள் திறக்கப்படாமல் குருட்டாட்டமான தவறான நம்பிக்கையினால் மேசியாவைக் காண இயலாது. அவரை சிலுவையில் அறைந்தனர். இவ்விதமாக அந்நாளில் அவர் மேசியாவாக வந்திருந்த உண்மையை கண்டு கொள்ள விசேஷமாக திறக்கப்பட்ட மனக்கண்களால் மட்டுமே முடிந்தது என்று அறிகிறோம்.

முதல் வருகையைப் போல் இரண்டாம் வருகையிலும் இயேசு கிறிஸ்து வரும் சரியான தேதியும், நேரமும் அறிவது முக்கியமல்ல. ஆனால் முதல் வருகையில்

போல் அவரது இரண்டாம் வருகையில் வந்திருத்தலை அறிவுக்கண்ணால் கண்டுக்கொள்வதும், இது ஒரு கால அளவை (Period) கொண்டது என்றும், இதில் அவர் நிறைவேற்றும் வேலையையும், அதன் நோக்கத்தையும் அறிவதுமே நம்முடைய மேன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

இயேசுகிறிஸ்து காணக்கூடியவராக மேகங்களின்மேல் வருவார் என்ற பொதுவான கொள்கையின் அடிப்படையில் சபை மார்க்கத்தார் (Churchianity) குருட்டாட்டத்தில் இருக்கிறார்கள். இனி உலகம் அவரைக் காணாது யோவா 14:29 என்ற சத்தியத்திற்கு முரண்பாடாக. காணக்கூடியவராக வருவார் என்ற தப்பறையை சேவிக்கிறவர்களாகயிருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் தங்களது தவறான நம்பிக்கையினிமித்தம் இயேசுவின் முதல் வருகையில் குருட்டாட்டத்தில் இருந்தது போல சபை மார்க்கத்தார் மேற்கூறிய தங்களது தவறான நம்பிக்கையினி மித்தம் இரண்டாம் வருகையில் வந்திருக்கும் அவரை அறிவுக்கண்ணால் காணாது தங்கள் குருட்டாட்டத்தில் சிக்கிக் கொள்ளுதலை இதிலிருந்து அறிகிறோம். இரண்டாம் வருகையைப் பற்றிய வேதவாக்கியங்களைக் கொண்டும், நிறைவேறிவரும் தீர்க்கத்தரிசனங்களையும், அடையாளங்களையும் கொண்டும் இராஜாவாக வந்திருத்தலை விழித்திருக்கிறவர்கள் மட்டுமே அதுவும் மனக்கண்களால் மட்டுமே கண்டுக் கொள்ள முடியும்.

இதுகாறும் நாம் பார்த்தவைகளிலிருந்து (1) பரூஷியா என்றால் இயேசுகிறிஸ்து வந்திருத்தல் என்றும் (2) இது சவிசேஷ்யுக மணிகளை சேர்க்கும் அறுவடை காலம் என்றும் (3) இது அவரது இரண்டாம் வருகையின் முதற்கால கட்ட நிலையென்றும் (4) அப்பொழுது உலகத்தார் கிறிஸ்துவை அறியக் கூடாதபடி இரகசியமாக அவரது வந்திருத்தல் இருக்கும் என்றும் (5) அவர் வந்திருத்தலை. எப்பொழுது விடியும் என்று காத்திருக்கும் ஜாமக்காரரைப்போல விழித்திருக்கிறவர்கள் அறிவுக்கண்களால் அடையாளங்களின் மூலம் அறிந்துக்கொள்ளக் கூடும் என்றும் அறிகிறோம்.

மேலும் இயேசுகிறிஸ்து வந்திருத்தலைப் பற்றி கூறுகிற வசனங்களிலிருந்து (மத் 24:23-41; லூக் 17:20-37) கீழ்க் கண்டவைகளையும் அறிகிறோம். அவர் இரகசியமாய் வந்திருத் தலில் தம்முடைய வார்த்தையினாலும், தம்முடைய ஆவியினாலும் தெரிந்துக் கொள்ளப்பட்ட கற்புள்ள கன்னிகையை அவருடை W மணவாட்டியாக நெருங்கிய ஐக்கியத்திற்கு அவரோடு கூட்டிக் சேர்க்கிறார் (சங் 50:5; மல் 3:7; மத் 13:30-39; வெளி 14:14-16) என்று படித்தோம். இந்த சவிசேஷ்யுக அறுவடைக்குரிய ஆயத்தங்களையும் அதாவது பரிசுத்த வான்களின் மீட்புக்கும், மகிமை அடைதலுக்கும் ஆயத்தமான காரியங்களை பரூஷியா என்ற முதல்கால நிலையில் செய்கிறார். கொலோ 3:4.மேலும் இயேசுகிறிஸ்து வந்திருத்தல் மகா உபத்திரவத்திற்கு ஆயத்தவேலை செய்வதற்காக (மத் 24:21,22;

தானி 12:1; லூக் 17:26-30; 21:25,26, வெளி 19:11-21) என்றும் அறிகிறோம்.

பருஷியாவும் ஆயிரவருட அரசாட்சியும்

பருஷியா (வந்திருத்தல்) என்ற கால நிலை விசேஷ மாக குறிப்பாக கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் முதல் கால கட்டப் பகுதியாகயிருப்பினும் பெரிய அளவில் பொதுவான ரீதியில் அவரது இரண்டாம் வருகையில் செய்யும் 1000 வருடயுக ஆட்சிக் காலம் முழுவதற்கும் பொருந்தக்கூடியதாயுமிருக்கிறது. 1 கொரி 15:23, அவனவன் தன்தன் வரிசையில் உயிர்ப்பிக் கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து பின்பு அவர் வருகையில் (வந்திருத்தலில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

தலைமாகிய கிறிஸ்து ஏற்கனவே உயிர்த்தெழுந்து முதற்பலனாகிவிட்டாரே. அப்படியிருக்க, பின்னால் நடக்கவிருக்கும் உயிர்த்தெழுதலில், அதாவது அவரது வந்திருத்தலில், முதற் பலனாகும் கிறிஸ்து என்று யாரை அப்போஸ்தலன் அழைக்கிறார்? "முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைகிறவன் பாக்கியவான். அவன் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை" (வெளி 20:6). இவர்கள்தான் முதற்பலன் (First fruits) இக்கூட்டத்தாரே (ரோம 12:5) சரீரமாகிய கிறிஸ்துவாயிருக்கிறார்கள். 1 கொரி 15:23 இல் முதற்பலனானவர் கிறிஸ்து என்று குறிப்பிடப்பட்டவர்கள் இவர்களே.

1 கொரி 15:22 இல் கூறப்பட்டிருக்கும் அவருடைய வர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். இது உயிரடைவதை மாத்திரம் குறிக்காது. உயிர்த்தெழுதலையும் பூரணப்படுதலையும் குறிக்கிறது. ஆதாம் பூரண நிலையிலிருந்து செத்துக்கொண்டே (வயதாகி, எல்லா பூரண நிலையிலும் குறைவுப்பட்டு பலவீனப்பட்டுக் கொண்டே) செத்து முடிவில் முழுவதுமாய் மரித்துப்போனான். உயிர்த்தெழுதல் இதன் மறுதலையாக (reverse) இருக்கும். மரணத்திலிருந்து உயிரடைந்து வந்து திரும்பவும் எல்லா நிலையிலும் படிப்படியாக முன்னேறி வளர்ந்து முடிவில் பரிபூரண மாகுதலே உயிர்த்தெழுதலாகும்.

அதாவது கிடையிணத்திலிருந்து நடைபிணமாக எழுந்து முடிவில் பரிபூரணமாய் ஆதாம் சிருஷ்டிப்பில் நித்திய ஜீவன் உடையவனாக இருந்ததைப்போல மாறுதல் பெறுவதே உயிர்த் தெழுதலாகும். அதன்படி இயேசுகிறிஸ்து வந்திருத்தலில் (Parousia பருஷியாவில்) அவருடைய இரத்தத்தால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டு ஆனால் சுவிசேஷயுகத்தில் தெரிந்து கொள்ளப்படாத மற்ற மீதியான ஜனங்கள்

(Residue) அப் 15:16; ஏசா 11:11,16 உயிரடைவார்கள். அதாவது பரிபூரண மடைவார்கள். இவர்கள் உலகத்தாரே. கடற்கரை மணலையொத்த யாக்கோபின் வீட்டாரான ஆபிரகாமின் சந்ததியாக பரிபூரண மடையும் வாய்ப்பை பெறுவார்கள். ஏசா 26:9 (தேவ ஏற்பாடும் 3-ம் பக்கம் பார்க்கவும்). இவ்விதமாக உயிரடைதல் ஆயிரவருட ஆட்சியில் அவர் வந்திருக்கும்போது நடப்பிப்பதால் ஆயிரவருட யுகத்திற்கும் வந்திருத்தல் (பருஷியா) என்ற கால நிலை பெரிய அளவில் பொருந்தும். ஆதலால் பருஷியா, குறிப்பிட்ட அளவில் ஆயிர வருட ஆட்சியின் முதல் நிலையையும், பெரிய அளவில் முழு ஆயிர வருட ஆட்சியையும் குறிக்கிறது என்று அறிகிறோம்.